

දුරකථන) 0112669192 , 0112675011
තොலෙපේசී) 0112698507 , 0112694033
Telephone) 0112675449 , 0112675280

ଟାକେଁଟ୍) 0112693866
ପେକ୍ଷଣ୍) 0112693869
Fax) 0112692913

විද්‍යුත් තැපෑල)postmaster@health.gov.lk
මින්නාග්‍රීසල මුක්වරී)
e-mail)

වෙබ්�ඩිවිය) www.health.gov.lk
இணையத்தளம்)
website)



සුවසිරීපාය
සභාචිරීපාය

SUWASIRIPAYA

මෙහෙඳු අංකය)
எனது இல)
My No.) CF/EXP/04/2021

මිල්ල අංකය)
உமது இல)
Your No. :)

ଦୈନିକ
ତିକତି
Date

**සේවක අමාත්‍යාංශය
ස්කෑතාර අමෙරිකා
Ministry of Health**

பொது சுற்றுறிக்கை கழித இல : 02 – 55/2021

மாகாண சுகாதார செயலாளர்கள்,
பிரதிப் பணிப்பாளர்நாயகம் - இலங்கைதேசியவைத்தியசாலை
மத்தியஅமைச்சின் கீழ் உள்ளச்சலவைத்தியசாலைப் பணிப்பாளர்கள்,
வைத்திய அதிகாரிகள்
உரியநிறுவனத் தலைவர்களிற்கும்

தகாகார அமைச்சில் வெளிக்கள் / அவவெலகமயப்படுத்தப்பட்ட உத்தியோகக்கர்கள்வகை - 2

(MN - 05 - 2006 A) சேவப் பிரிவு தாம்

பொருள்களின் பொருள்தொனுமகலாவகுவினைக்கிறமைகாண்கடப்பீட்டுச் - 2021

சுகாதார அமைச்சில் வெளிக்கள்/அலுவலகமயப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் வகை -2(MN-05-2006 A) சேவைப் பிரிவு தரம் II ற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு 03 வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் சித்தியடைய வேண்டிய முதலாவதுவினைத்திறமைகான் தடைப்பரீட்சைசிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நடைபெறும் என இத்தாள் அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதி, இடம், நேரம் என்பன பரீட்சை அனுமதி அட்டையில் குறிப்பிட்டு அடைப்பிவைக்கப்படும்.

02. കരക്കമൈകൾ :-

சுகாதார அமைச்சில் வெளிக்கள் / அலுவலகமயப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் வகை - 2 (MN - 05 - 2006 A) சேவைப் பிரிவின் (போலி மன்றம், மன்றல் மருத்துவ சமூக சேவையாளர், திட்டமிடல் மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர், மருத்துவ ஆவண உத்தியோகத்தர், புள்ளிவிபர ஆய்வு உத்தியோகத்தர், இருதய மற்றும் நுரையீரல் துடிப்பாளர்) பதவிகளில் தரம் II ற்கு நியமனம் பெற்றுள்ள உத்தியோகத்தர்களும், இதுவரை இப் பார்த்தையினை பூரணப்படுத்தாத உத்தியோகத்தர்களும் மாத்திரம் இப்பார்த்தைக்கு விண்ணப்பிக்க முடியும்.

03. വിജ്ഞപ്പങ്കൾ :-

இசுசற்றிக்கையின் இறுதியிலுள்ள மாதிரிப்படிவத்திற்கமைய விண்ணப்பதாரியினால் தயாரிக்கப்படும் விண்ணப்பங்கள் நிறுவனத்தலைவரினுடோக பணிப்பாளர்(பரீட்சை), “சுவசிரிபாய்”, 385, வண.பத்தேகமவிமலவங்கதேரர் மாவத்தை, கொழும்பு-10 எனும் முகவரிக்கு 2021.08.15 ஆம்திக்கியன்று அல்லது அதற்குமன்ற கிடைக்கக்கூடியவாறுபதிவுக்குபாலில்

அனுப்புதல் வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்திலும் தரப்பட்டுள்ள விபரங்கள் சரியானவை என பிரிவுத்தலைவரினால் சான்றுப்படுத்தப்படல் வேண்டும். தங்களது விண்ணப்பப் பத்திரத்துடன் விண்ணப்பதாரியின் முகவரியிடப்பட்ட ரூபா.45.00 பெறுமதியுடைய முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை 02 (இதில் விண்ணப்பதாரி தனது சொந்த முகவரியினையோ அல்லது அலுவலக முகவரியினையோ குறிப்பிடலாம்) இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப முடிவுத்திக்கூட்டு பின்னராக கிடைக்கும் விண்ணப்பங்கள் எதுவித அறிவித்தலும் இன்றி நிராகரிப்படும்.

விண்ணப்பமானது A4 தாளின் இருபக்கங்களினையும் பயன்படுத்தி தயாரிக்கப்படவேண்டும். முதலாவது பக்கத்தில் 01 - 04 வரையான விபரங்களும், இரண்டாவது பக்கத்தில் 05 - 09 வரையான விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்

04. பரிசைக் கட்டணம்

- 4.1 முதன் முறையாக பரிசைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் பரிசைக்கட்டணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு விடயத்திற்கும் ரூபா.25 வீதம் இரத்துச் செய்யப்படாத முத்திரையினை ஒட்டி அதன் மீது தமது கையொப்பத்தினை இட்டு இரத்துச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
- 4.2 எக் காரணத்தினைக் கொண்டும் இவ்வாறு செலுத்தப்பட்ட பரிசைக் கட்டணமானது வேறு பரிசைகளின் பொருட்டு மாற்றப்படுதலோ, அல்லது மீளப் பெறுதலோ மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாது

05. பரிசைக்கு அனுமதிக்கப்படல்

- 5.1 ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பொருட்டு விண்ணப்பதாரிகளுக்கு பரிசை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும். அப்பரிசை அனுமதிப் பத்திரத்தினை உரிய முறையில் பூரணப்படுத்தி பரிசை மண்டப தலைவரிடம் கையளிக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லையாயின் பரிசைக்கு தோற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
- 5.2 பரிசைர்த்திகள் தமது ஆள் ஆடையாளத்தினை உறுதிப்படுத்தும் பொருட்டு பரிசை மண்டப தலைவருக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
- தேசிய அடையாள அட்டை
 - சுகாதார அமைச்ச மற்றும் அதனுடன் ஏற்புடைய நிறுவனங்களினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
 - வலுவிலுள்ள சாரதி அனுமதிப்பத்திற்கும்
 - வலுவிலுள்ள கடவுச் சீட்டு

06. பரிசை அமைப்பு

இப் பரிசையானது அமைப்பு வினாக்களைக் கொண்ட எழுத்துப் பரிசையாகும். அலுவலக நடைமுறை, நிதிப்பிரமாணம் மற்றும் விடயம் தொடர்பானவை ஆகிய மூன்று வினாத்தாள்களைக் கொண்டுள்ளது. ஒரு வினாத்தாளுக்கான நேரம் - 02 மணித்தியாலங்கள். 07 வினாக்களில் 04 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும். சித்தியடைந்த ஒவ்வொரு வினாத்தாளுக்கும் 100 புள்ளிகள் ஒதுக்கப்படும் அதில் குறைந்தது 40புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரே அமர்வில் அல்லது பல அமர்வுகளில் தோற்றி பரிசையினை பூரணப்படுத்திக் கொள்ள முடியும். இப்பரிசைக்கு முதல் தடவையாக விண்ணப்பிப்பவர்கள் அனைத்து விடயங்களுக்கும் விண்ணப்பித்தல் வேண்டும்.

07. விடயப் பரப்பு

அலுவலக முறைமை வினாத்தாள்

பதவியுடன் தொடர்புடைய அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அலுவலக முறைகள் தொடர்பான அடிப்படை அறிவு மற்றும் அந்த அறிவை பயன்படுத்தும் இயலுமையை பரீட்சித்தல், உத்தியோக பூர்வ ஆவணங்களை விளங்கிக்கொண்டு விளக்கமானதும், தெளிவானதுமான குறிப்புக்களின் மூலம் தங்களது கருத்துக்கள், அவதானிப்புக்களை முன்னளிப்புச் செய்யும் இயலுமை மற்றும் கட்டளைகளுக்கமைய கடிதம் வரைபுபடுத்தல் தொடர்பான இயலுமையை பரீட்சித்தல்

தாபன விதிக்கோவையின் பின்வரும் அத்தியாயங்கள் அரசாங்க சேவைகள் ஆணைக்குமுவின் நடைமுறைவிதிகளைத் தழுவியதாக அமைக்கப்படும்.

- | | | | |
|--------|----------------------------------------------------------------|---|--------------------------------------------------------------------------------|
| II | அத்தியாயம் | - | சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை விதிகள் மற்றும் நியமனம் |
| III | அத்தியாயம் | - | இடமாற்றம் |
| | பின்வரும் அத்தியாயங்கள் தாபன விதிக்கோவையை தழுவி அமைக்கப்படும். | | |
| VII | அத்தியாயம் | - | சம்பளம், |
| VIII | அத்தியாயம் | - | மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறைக்காலம் தொடர்பாக சம்பளம் மற்றும்கொடுப்பனவுகள் |
| XII | அத்தியாயம் | - | விடுமுறை |
| XIII | அத்தியாயம் | - | புகையிரத ஆணைச்சீட்டு |
| XIV | அத்தியாயம் | - | தீவிற்குள்ளேயான கடமைப் பயணம், விடுமுறைப் பயணம், |
| XVI | அத்தியாயம் | - | விடுமுறைப் பிரயாணங்கள் |
| XXVII | அத்தியாயம் | - | கடிதத் தொடர்பு முறைகள், |
| XXVIII | அத்தியாயம் | - | நிர்வாக ஒழுங்கு விதிகள் மற்றும் விதிகள், |
| XXX | அத்தியாயம் | - | அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடர்பாக அரசிற்கு உள்ள அதிகாரம், |
| XLVII | அத்தியாயம் | - | பொதுவான நடத்தை மற்றும் ஒழுக்கம். |

1589/30ம் இலக்க விழேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்க சேவைகள் ஆணைக்குமுவின் நடைமுறை ஒழுங்குவிதிகள்:

- | | | | |
|------|------------|---|----------------------------------------------------------------|
| III | அத்தியாயம் | - | நியமிப்புச் செய்தல், |
| V | அத்தியாயம் | - | அரசாங்க சேவைக்கு நியமிப்புச் செய்வதற்கு தகைமையற்றவர்கள், |
| VI | அத்தியாயம் | - | நியமிப்பின் போது கவனிக்க வேண்டிய நியதிகள் மற்றும் நிபந்தனைகள், |
| VII | அத்தியாயம் | - | நியமிப்பின் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குவிதிகள் |
| VIII | அத்தியாயம் | - | தகுதிகாண் காலம், பதிற்கடமைக்காலம், நியமனத்தை உறுதிப்படுத்தல் |
| XIV | அத்தியாயம் | - | நியமனத்தை முடிவுறுத்தல், மற்றும் பதவியை ராஜீனாமா செய்தல் |
| XV | அத்தியாயம் | - | பதவியை வெறிதாக்குதல். |

கணக்கு வைத்தல் முறை வினாத்தாள்

பதவிக்கு ஏற்றவாறு அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அடிப்படை கணக்கு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான புத்தகங்கள் தொடர்பான அறிவு மற்றும் ஆற்றல் அதன் கீழ் நிதிப்பிரமானத்தின் கீழ் வரும் அத்தியாயங்கள் உள்ளடக்கப்படும்.

- | | | | |
|-----|------------|---|----------------------------------------------------------------------|
| I | அத்தியாயம் | - | செலவு மற்றும் வருமான மதிப்பீடு, |
| II | அத்தியாயம் | - | செலவு, கைவிட்டுவிடுதல், மீண்டும் செலுத்தல் போன்றன தொடர்பான அதிகாரம், |
| III | அத்தியாயம் | - | நிதி நிர்வாகம் மற்றும் கணக்கு வைத்தல் தொடர்பான இயலுமை, |
| IV | அத்தியாயம் | - | பெறுவனவுகள், |
| V | அத்தியாயம் | - | கொடுப்பனவுகள், |
| VI | அத்தியாயம் | - | அரசாங்க பணத்தினை செலவளித்தல், கட்டு நிதி மற்றும் வங்கிக் கணக்கு |

விடயம் தொடர்பான

வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பான பதவியுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒன்றுசேர்த்தல், தகவல்களை சேகரிக்கும் போது பகிரந்தளித்தல், அறிக்கை,/ கொள்கை அறிக்கை தயாரித்தல் உள்ளடங்களாக அந்த பதவியின் செயற்பாடுகளுக்கு உரிய அறிவு மற்றும் திறமையினை அளவிடும் வினாத்தாள்.

08. பரிசை தொடர்பான ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடித்தல்.

பரிசார்த்திகள் குறிப்புக்களை தன்னிடத்தில் வைத்து பார்த்து எழுதுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனைய பரிசார்த்திகளின் விடைத்தாளினை பார்த்து எழுதுதலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் உதவி செய்தலை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொடர்பாடல், இலத்திரணியல் உபகரணங்களை பயன்படுத்தாதிருத்தல் வேண்டும். இவ்விதிகளை மீறும் எந்தவொரு பரிசார்த்திமீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

09. இச்சுற்றிரிக்கையில் உள்ள விடயங்களை உமது நிறுவனத்தல் உள்ள சகல சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் வெளிக்கள் அலுவலகமயப்படுத்தப்பட்ட பதவி (MN 05-2006-A) சம்பள அளவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரம் II ஜி சேர்ந்த உத்தியோனத்தர்களுக்கு அறியப்படுத்தப்படுவதற்கு ஒழுங்கினை மேற்கொள்ளவும். (இந்த விபரங்களை- www.health.gov.lk எனும் இணைய முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்)

குறிப்பு : இவ்வறிவித்தல் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஏதாவது ஒவ்வாமைகள் காணப்படின் சிங்கள மொழி மூல அறிவித்தலே வலுவுடையதாகும்.

Chamika H. Gamage
Deputy Director General (Administration) II
Ministry of Health
"Suwasiripaya"
Colombo 10.

காமிக ஜி கமகே
பிரதிப் பணிபாளர் நாயகம் (நிர்வாகம்) II
செயலாளருக்காக
சுகாதார அமைச்சு

EXP

அலுவலகங்களைப் பயோகத்தின் பொருட்டு

മാതീരി വിഞ്ഞപ്പപ് പഴവമ്

சுகாதார அமைச்சில் வெளிக்கள் / அலுவலகமயப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் வகை - 2 சேவைப் பிரிவின் (MN - 05 - 2006 A) பகவிகளின் பொருள்டான் முகலாவது விணைத்திறமைகாண் தடைப்பரிசீசை - 2021

- | | | |
|-----|-------|--------------------------------------------------------------------|
| 01. | (அ) | விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (தமிழில் எழுதவும்) : |
| | (ஆ) | விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (ஆங்கில கப்பிட்டல் எழுத்தில்) |
| | (இ) | முதலெழுத்துக்களுடன் பெயர் (தமிழில்) |
| | (ஈ) | முதலெழுத்துக்களுடன் பெயர் (ஆங்கில கப்பிட்டல் எழுத்துக்களில்) |
| | (ஊ) | (i) பதவி : |
| | (ii) | முதல் நியமனத் திகதி: கழித இலக்கம் : |
| | (iii) | தற்போது பெறும் வருடாந்த சம்பளம் : |
| | (iv) | கையடக்கத் தொலைபேசி இலக்கம் |
| | (v) | தேசிய அடையாள அட்டை இலக்கம் |

02. நீங்கள் இம்முறை தோற்றுவதற்கு எதிர்பார்க்கும் விடயங்களுக்கு முன்னால் உள்ள கூண்டினுள் (✓) அடையாளத்தையும் இடவும். தோற்றாவிடின் (✗) குறியை இடவும்.

அலுவலக நிர்வாக முறை நிதிப் பிரமாணம் விடயம் தொடர்பான அறிவு

03. (அ) தற்போது சேவை புரியும் நிறுவனம் :

(ஆங்கிலத்தில்)
 (தமிழில்)

(ஆ) சேவை நிலையம் நிர்வகிக்கப்படுவது மத்திய அரசினால்
 மாகாண சபையினால்

(இ) அதற்குரிய மாவட்டம் :
 பரீட்சை அனுமதி அட்டை அனுப்புவதன் பொருட்டு தெளிவாக விண்ணப்பதாரியினது முகவரியிடப்பட்ட
 9”x4” அளவு ரூபா.45.00 பெறுமதியடைய முத்திரை இடப்பட்ட கடித உறை இரண்டு இணைக்கப்பட்ட
 உள்ளதா?

(ஈ) (i) தபால் முகவரி (சிங்களத்தில்) :
 (ii) தபால் முகவரி (ஆங்கில கப்பிற்றல் எழுத்துக்களில்) :

- 05** (அ) இதற்கு முன்னர் பரிசைக்குத் தோற்றியுள்ளீரா?

(ஆ) அவ்வாறு தோற்றியிருந்தால் இந்த தடவை முத்திரை ஒட்டப்பட்டுள்ளதா?

മുത്തിരൈക് കുന്നടി

06. விண்ணப்பதாரியின் உறுதியுரை

- (i) இவ்விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் இப்பரிசைக்கு நான் முதற்தடவையாக தோற்றுவதனால் பரிசைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும் / முதற் தடவை அல்லாத படியால் ரூபா..... பெறுமதியுடைய முத்திரை ஓட்டியுள்ளதாகவும் இம் முத்திரையானது விண்ணப்பப்படிவத்தில் ஒட்டி இரத்துச் செய்வதற்கு முன்னர் பாவிக்கப்படாத பெறுமதியுடைய முத்திரையெனவும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்

(ii) சுகாதார தினைக்களத்தினால் பரிசைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுவேன் என்றும், இப் பரிசை தொடர்பான பிரமாணங்களுக்கு அமைய நான் தகைமையற்றவனாக காணப்பட்டால் எனது பரிசைார்த்தித் தன்மையினை இரத்துச் செய்தவற்கும் இது தொடர்பாக எடுக்கப்படும் எந்த தீர்மானத்திற்கும் இணங்குவேன் என்றும் இத்தால் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

திகதி : விண்ணப்பகாரியின் கையொப்பம்

07. கணிநபர் கோவையினை கையாளும் விடய உத்தியோகத்துறின் உறுதியினர்

இந்த விண்ணப்பம் பாரமேற்கப்படும் தினத்திற்கு முன்னர் என்னிடம் கிடைக்கப்பெற்றென்றும், தனிநபர் கோவையில் உள்ள தகவல்களுக்கு அமைய விண்ணப்பதாரி இந்த விண்ணப்பத்தை சரியாக பூரணப்படுத்தியுள்ளதாகவும், இந்த விண்ணப்பத்தீல் பிரதி தனிநபர் கோவையில் கோவையிடப்பட்டுள்ளதென்றும் உறுதிப்படுத்துகின்றேன்.

08. മീറ്റിംഗ് കമ്മീഷൻ സാമ്പത്തികമു

திருவாளர்/திருமதி/செல்வி* என்பவர்.....
 உத்தியோகத்தராக எனது நிறுவனத்தில் பணிபுரிகின்றார். என்றும் அவ் உத்தியோகத்தற் இப் பரீட்சைக்குத் தோற்றுவது முதன் முறையாக இல்லாத* படியால் ரூபா.....பெறுமதியான முத்திரைகள் விண்ணப்பத்தில் ஓட்டியுள்ளதாகவும்/முத்திரைகள் ஓட்ட அவசியமில்லை* எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் யாவும் இவருடைய சுயவிபரக் கோவைக்கு அமைவாக சரியானவை என்றும் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு உரிய தகைமைகளினை இவர் பூத்தி செய்துள்ளார் என்றும் என் முன்னிலையில் தனது கையொப்பக்கினை இட்டார் என்றும் உறுதிப்படுக்குதின்றேன்.

திகதி:

தினைக்களத் தலைவரின் கையொப்பம்

(இறப்பர் முத்திரை இடப்பட வேண்டும்)

09. பன்முகப்படுத்தப்பட்ட பிரிவு/ விசேட பிரிவின் தலைவரின் உறுதிப்படுத்தல்

திரு/திருமதி/செல்வி/செல்வன்.....என்பவர் எனது நிறுவனத்தில் உத்தியோகத்தராக பணியாற்றுகின்றார் என்னும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சுயவிபரக் கோவைக்கு அமைய சரியானவையென்றும், இப்பீட்சைக்குத் தோற்றுவதற்கு உரிய தகைமைகளினை இவர் பூர்த்தி செய்துள்ளார் என்றும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி:

பன்முகப்படுத்தப்பட்டபிரிவு/விசேட பிரிவு தலைவரின் கூகுபொறுப்பும் (இண்மீர் முக்கியமா இட்டு வேண்டும்)